



பொதுமக்களுக்கான அறிவிப்பு

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்பகுத்தல் ஆணைக்குழு



ஒரு மில்லியன் இழப்பீடு மூன்றாம் தரப்பு மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருப்ப இழப்பீட்டுத் திட்டம்

நீங்கள் பெறும் இழப்பீடு எவ்வளவு?

2025 செப்டம்பர் 1 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் ஏற்பட்ட விபத்துகளுக்கு:

- இறப்பு - ரூ. 1,000,000/-
- நிரந்தர ஊனமுற்றல் (முழு/பகுதி) - அதிகபட்சம் ரூ. 1,000,000/-
(IRCSL சுற்றறிக்கை இலக்கம் 01/2025 இல் குறிப்பிடப்பட்ட சதவீதங்களின்படி)

ஒரே விபத்தில் பலர் பாதிக்கப்பட்டால் - மொத்த இழப்பீடு அதிகபட்சம் ரூ. 1,000,000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024 மார்ச் 1 முதல் 2025 ஆகஸ்ட் 31 வரை ஏற்பட்ட விபத்துகளுக்கு:

- இறப்பு - ரூ. 500,000/-
- நிரந்தர ஊனமுற்றல் (முழு/பகுதி) - அதிகபட்சம் ரூ. 500,000/-
(IRCSL சுற்றறிக்கை இலக்கம் 03/2024 இல் குறிப்பிடப்பட்ட சதவீதங்களின்படி)

இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் யார்?

மோட்டார் வாகன விபத்தால் இறந்த அல்லது நிரந்தர ஊனமுற்ற நடைபயணிகள், மிதிவண்டி ஓட்டிகள் போன்ற மூன்றாம் தரப்பினர் இழப்பீடைப் பெறலாம். நபர் இறந்தால், அந்த நபரின் சட்ட வாரிசுகள் இழப்பீட்டைக் கோரலாம்.

இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறத் தகுதியில்லாதவர்கள் யார்?

- விபத்தில் தொடர்புடைய மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர்கள், ஊழியர்கள் மற்றும் பயணிகள்
- இழப்பீடு பெறும் நோக்கத்திற்காக திட்டமிட்டு மோட்டார் வாகனங்களுடன் மோதியவர்கள்.
- கலவரங்கள் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள்

இழப்பீட்டை வழங்குபவர் யார்?

IRCSL-இல் பதிவு செய்யப்பட்ட பொது காப்புறுதி நிறுவனங்கள் இழப்பீட்டை வழங்குகின்றன.

இழப்பீட்டிற்காக எவ்வாறு விண்ணப்பிப்பது?

பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரின் சட்ட வாரிசுகள், IRCSL சுற்றறிக்கை எண் 01/2025 இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பத்தை தயாரித்து, விபத்துக்குக் காரணமான வாகனத்தை காப்புறுதி செய்துள்ள காப்புறுதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற, விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் குற்றவாளி என்பதை நிரூபிக்க தேவையில்லை.

இழப்பீடு யாருக்கு வழங்கப்படும்?

யாருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது?

- இறப்பு ஏற்பட்டால் (பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு மேற்பட்டவர்)
 - திருமணமான பாதிக்கப்பட்டவர்: மனைவி மற்றும் சிறுவயது குழந்தைகளுக்கு
 - திருமணமாகாத பாதிக்கப்பட்டவர்: பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு
- நிரந்தரமாக ஊனமுற்றால் (முழுமையாக/பகுதியளவில்)
 - பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக இழப்பீடு வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு பணம் செலுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றால், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக:
 - சிறுவயது அல்லது திருமணமாகாத பாதிக்கப்பட்டவர்: பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு
 - திருமணமான பாதிக்கப்பட்டவர்: பாதிக்கப்பட்டவரின் துணை, மற்றும் துணை உயிருடன் இல்லை என்றால், குழந்தைகளுக்கு

இழப்பீடு பெற வேண்டிய நிபந்தனைகள் என்ன?

- வாகனத்துக்கு IRCSL இல் பதிவு செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனமொன்றால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் காப்புறுதி இருக்க வேண்டும்.
- மரணம் அல்லது நிரந்தரமாக ஊனம் (முழுமையாக/பகுதியளவில்) மோட்டார் வாகன விபத்தின் விளைவாக இருக்க வேண்டும்.
- விபத்து நடைபெற்ற திகதியிலிருந்து 12 மாதங்களுக்குள் இறப்பு அல்லது நிரந்தர ஊனமுற்றல் ஏற்பட்டிருக்க வேண்டும்.
- இறப்பு அல்லது நிரந்தர ஊனமுற்றல் ஏற்பட்ட திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள் காப்புறுதி நிறுவனத்திடம் இழப்பீட்டுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்ற பிறகு, ஒருவர் நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் இழப்பீடு கோர முடியுமா?

ஆம். இந்த திட்டத்தின் தனித்துவமான அம்சம் என்னவெனில், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது சட்டபூர்வ வாரிசுகள் விரும்பினால், நீதிமன்றத்தின் மூலம் கூடுதல் இழப்பீட்டைக் கோர முடியும். ஆனால், நீதிமன்றம் மேலதிக இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டால், இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை அத்தொகையிலிருந்து கழிக்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்களுக்கு:
தயவுசெய்து IRCSL இணையதளத்தின் ஊடாக <http://www.ircsl.gov.lk> / [பொதுமக்களுக்கான பக்கம்] → **வீடுப்பத் தேர்வு இழப்பீட்டுத் திட்டம்** இற்கு செல்லவும் அல்லது எங்கள் ஹாட்லைன் இலக்கமான 011-2396188 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்பகுத்தல் ஆணைக்குழு

11 ஆவது மாடி, கிழக்கு கோபுரம், உலக வர்த்தக மையம்,
கொழும்பு 01.

தொலைபேசி: 011 2396184 - 9 | தொலைநகல்: 011 2396190

மின்னஞ்சல்: info@ircsl.gov.lk | இணையத்தளம்: www.ircsl.gov.lk